

සියලු ම හිමිකම් ඇවිරිණි / All Right Reserved / முழுப் பதிப்புரிமையுடையது		
 <div style="border: 1px solid black; padding: 10px; margin: 10px auto; width: 80%;"> <p style="text-align: center; font-weight: bold;">ශ්‍රී ලංකා සංවර්ධන පරිපාලන ආයතනය</p> <p style="text-align: center;">இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகம்</p> <p style="text-align: center;">SRI LANKA INSTITUTE OF DEVELOPMENT ADMINISTRATION</p> </div> 		
இலங்கை விஞ்ஞான சேவை / இலங்கை கட்டடக் களைஞர் சேவை உத்தியோகத்தர்களுக்கான முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை 2019(II) SLSS / SLArc		
காலம் - 3 மணித்தியாலங்கள்	நிர்வாகம் (02-III) Administration (02 - III)	විභාග අංකය Index No / சுட்டெண்

• ஐந்து (5) விகாக்களுக்கு மட்டும் விடை தருக.

1. I. ஆட்சேர்ப்புத்திட்டமொன்று அல்லது சேவைப்பிரமாணக் குறிப்பொன்று அங்கீகரிக்கப்படும் விதத்தினை விளக்குக. (08 புள்ளிகள்)
- II. ஆட்சேர்ப்புத்திட்டம் அல்லது சேவைப்பிரமாணக் குறிப்பொன்றில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் எட்டின் (8) பெயர் தருக. (12 புள்ளிகள்)
2. I. அரசு சேவையில் நியமிப்பு பெறுவதற்குத் தகைமையில்லாதவர்கள் யார்? (10 புள்ளிகள்)
- II. அலுவலரொருவர் அரசு சேவையில் நியமனம் பெற்றதன் பின்னர் பின்பற்ற வேண்டிய செயல்முறைகளை பொதுச் சேவை ஆணைக்குழுவின் நடைமுறை விதிகளுக்கமைய விளக்குக. (10 புள்ளிகள்)
3. I. மருத்துவ காரணங்களின் அடிப்படையில் ஓய்வு பெற்ற அலுவலரொருவரை மீண்டும் சேவைக்கமர்த்தக்கூடிய விதம் தொடர்பாக விளக்குக. (10 புள்ளிகள்)
- II. அரசு அலுவலர்களின் இடமாற்றத்தினால் எதிர்பார்க்கப்படும் நோக்கங்கள் யாவை? (10 புள்ளிகள்)
4. I. அரசு அலுவலரொருவரின் பொது நடத்தை தொடர்பாக விவரிக்கவும். (10 புள்ளிகள்)
- II. குற்றம் சாட்டப்பட்ட அரசு அலுவலருக்கு வழங்கப்படுகின்ற குற்றச் சாட்டு பத்திரிகையில் உள்ளடங்கும் ஐந்து (05) முக்கிய விடயங்களைக் குறிப்பிடவும். (10 புள்ளிகள்)

5. I. அரச அலுவலரொருவர் தனது கடமைகளை ஆற்றிக் கொண்டிருக்கின்ற போதிலோ அல்லது அரசாங்க சேவையில் ஈடுபட்டமையால் பெற்ற தேர்ச்சி ஆற்றல் என்பவற்றுடன் தனக்கு அளிக்கப்பெற்ற வசதிகள் என்பவற்றைப் பயன்படுத்தி புதிய படைப்புக்களை கண்டுபிடித்தால் அதற்கான ஆக்கவுரிமை பெற்றுக்கொள்ளும் விதத்தினை விளக்குக. (10 புள்ளிகள்)
- II. அரச அலுவலரொருவர் பதிற்கடமை புரியும் போதான சம்பளம் கொடுப்பனவு செய்யக்கூடிய விதம் பற்றி விளக்குக. (10 புள்ளிகள்)
6. I. அரச அலுவலரொருவருக்கு சம்பள படியேற்றம் வழங்கலை மறுக்கக்கூடிய வழிகள் என்ன? அவை தொடர்பாக பற்றி சுருக்கமாக விளக்குக. (10 புள்ளிகள்)
- II. அரச அலுவலரொருவர் பதவியுயர்வு பெறும் சந்தர்ப்பத்தில் அவரது சம்பளம் வழங்கப்படும் விதம் தொடர்பாக தாபனவிதிக் கோவையில் கூறப்பட்டுள்ள விதத்தினை விளக்குக. (10 புள்ளிகள்)
7. பின்வரும் தலைப்புக்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதல்
- I. பதவி வெறிதாக்கம் செய்தல்
- II. அரச சேவை ஆணைக்குழு
- III. நியமன முற்தேதியிடல்
- IV. குறுகிய ஒழுக்காற்று நடவடிக்கை முறை (5X4 = 20 புள்ளிகள்)
